



ஆய்வுச்சுடர்

(பன்னாட்டு பன்முகத்தமிழ் அரையாண்டு மின்-ஆய்விதழ்)
அய்யநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி



(தன்னாட்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்றது, தேசியத்தர
நான்காம் மறுமதிப்பீட்டில் 'A' தகுதி (4க்கு 3.48 தரப் புள்ளிகள்), திறன்மிகு கல்லூரி,
புதுதில்லி இந்திய அரசு உயிரித் தொழில்நுட்பத்துறையின் நட்சத்திரத் தகுதி
மற்றும் தேசியத்தர வரிசைப் பட்டியலில் (NIRF 2020) 58ஆம் இடம் பெற்றது)

சிவகாசி - 626124, தமிழ்நாடு, இந்தியா.

புரவலர்
திரு. கி. அபிரூபன், M.B.A.,
தாளாளர்

தலைவர்
முனைவர் செ. அசோக், B.Sc.,M.P.Ed.,M.Phil.,D.Y.Ed.,Ph.D.
முதல்வர்

துணைத்தலைவர்
முனைவர் க. சிவனேசன்
தமிழ்த்துறைத்தலைவர்

பதிப்பாசிரியர்
முனைவர் ந. அருள்மொழி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

துணைப் பதிப்பாசிரியர்கள்
முனைவர் பா. தமிழரசி
முனைவர் சு. வினோத்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

சுடரின் முழக்கம்

உலகமே 'கொரோனா' அச்சத்தால் கலங்கியிருக்கும் சூழல்; மக்கள் இயக்கம் வீட்டிற்குள் முடங்கிப் போன சூழல்; தொழில்நுட்ப வளர்ச்சியால் காலம் தந்த தொடர்புக் கருவிகளால் உறவுகளோடும் சமூகத்தோடும் உறவாடும் சூழல்; "குட்டி ஜப்பான்" எனப் புகழ்பெறும் சிவகாசியில் அறிவுக் கோயிலாய்த் திகழும் எம் கல்லூரியும் உலகத்தோடு இயைந்து அறிவுசார் பணிகளில் இயங்கி வருவது மகிழ்ச்சியை விதைக்கின்றது.

திரு. ப.அய்யநாடார் அவர்களின் புதல்வர் பெருமக்களாம் திரு. அ.கிரகதுரை, அரிமா திரு. அ.வைரப்பிரகாசம், திரு. அ.சபாஷ் சந்திரபோஸ் (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. அ.இராமமூர்த்தி, B.Com., (தலைவர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரின் ஆளுமைத் திறனால் கல்லூரி கண்ட ஆக்கச் செயல்பாடுகளுக்குக் கரம் கூப்புகின்றோம். எம் கல்லூரியின் வளர்ச்சியில் நாள்தோறும் வினையாற்றும் திரு. வை.அய்யன் கோடீஸ்வரன், B.Tech., (செயலர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. கி.அதிபதி, M.B.A., (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. கி.அபிரூபன், M.B.A.,(தாளாளர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரை நினைந்து போற்றுகின்றோம். கல்லூரியைக் கணினியுக்கத்திற்கேற்ற இணையப் பயன்பாட்டோடு அழைத்துச் செல்லும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.அசோக் அவர்களுக்கு நெஞ்சம்நிறை நன்றி! தமிழ்த்துறையின் பணிச்செம்மைக்கு ஊக்கம் தந்து வழிநடத்தும் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் முனைவர் க.சிவனேசன் அவர்களுக்கு மகிழ்ச்சி நிறை நன்றி!

ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவிய கல்லூரி முதுநிலை ஆங்கிலத் துறைத் தலைவர் திருமதி கல்யாண சுந்தரி அவர்களுக்கு நன்றி! கட்டுரைக் கருத்தினைச் சித்திரிக்கும் வண்ண அட்டைகளை கணினி உதவியோடு உருவாக்கித் தரும் காட்சித்தொடர்பியல்துறை உதவிப்பேராசிரியர் பா.வெங்கடேஷ் அவர்களுக்கு புன்னகை நிறை நன்றி! வெளித்தெரியாது இவ் இதழ் பணிக்கு பல்லாற்றாறும் உழைத்திட்ட நல்உள்ளம் நிறைந்த வேர்களுக்கு என்றென்றும் நன்றி!

தொல்காப்பிய சிறப்புப் பாயிர உரைகளை மீக்கோட்பாட்டியல் நோக்கில் ஆய்ந்து வைதிக, அவைதிகச் சிந்தனைகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரை - மலேசியத் தமிழர்களின் சிறுகதைப் படைப்புகளில் மலேசியத் தன்மையைப் பிரதிபலிக்கும் கட்டுரை - இந்தி, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி இலக்கியச் சிந்தனைகளையும் ஒப்பீட்டு நோக்கில் மீட்டுள்ள ஒப்பீட்டுக் கட்டுரை - பொன்னீலன் படைப்பில் பதிவு பெற்றுள்ள பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தியுள்ள பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை - சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள 'பசி' குறித்த பதிவுகளைப் பல்வேறு நிலைக்களன்களில் பேசும் ஆய்வுக்கட்டுரை என ஆய்வுச் சிந்தனைகளைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளது ஆய்வுச் சுடர்.

ஆய்வாளர்களின் ஆய்வு எண்ணங்களுக்கு ஏற்ப ஆய்வின் பரப்பும் சிந்தனைப் பரப்பும் ஆழ்ந்த தன்மையோடு புலப்படும். ஆழ்ந்த ஆய்விற்கு ஆய்வுச் சுடரும் துணை நிற்கும் என்பது திண்ணம்.

ந. அருள்மொழி
பதிப்பாசிரியர்

Email: tamilaivuchudar@gmail.com

Web: www.anjacaivuchudar.in